Subscriptions :

Inland Rs. 15-00 per year

Foreign Rs. 20-00

Single copy 40 cts. (including postage)

Advertisement:

On application

In Memoriam: Rs. 12-50 per insertion ((within 4 inches)

Order Nist Rs. 15-00 for two insertions (within 6 inches)



Registered as a Newspaper

(Established [841)

Published Every Friday

Vol. 128.

JAFFNA, FRIDAY, 20TH SEPTEMBER 1968

No. 36

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

Calendar of Events

28th September: J. D., O. S. I. Annual Festival

13th October: Opristian Home Sunday.

0

FROM THE BLACKS

letter of September 13, brings of the Blacke, Their Oburch off to a good start," with a new associate minister and

The Blacks now have a hobby searching for old books on loor, and have collected a dozan more second-hand ones, found Boston, Washington, B. C., even nices.

THE TEACHING OF ENGLISH AS A SECOND LANGUAGE BOOK EXHIBIT

The U. S. Cultural Centre at Galls Face Courts 2. Colombo will display approximately 250 tiles on the teaching of Eag-as a second innguage from embr 23 to 3) during regular try hours, which are; week-

Also included in the exhibit rouse of the latest Ludder liters which are carefully adapted them with scientifically confed one thousand to five tooud word vocabularies.

ECLIPSES OF SUN AND MOON

There will be a total eclipse of the sun next Sunday, the 22nd last, it will be visible only 83 a perial eclipse in Ceylon from 5 * 30 to 6 * 07 p. m.

On the 6th of next month there will be a total eclipse of the moon, which will be visible in Ceylon. It begins at 5.05 p.m.

NEWS FROM THE GILBURGS

Rey. and Mrs. W. Alan Gilburg and daughters Deboran (4) and Amy (3), plan to leave for Jatica Dalege, Vaddukodda, the first week in October; arrive the second week. They have completed ten intensive weeks of oral, colloquiat Tamin at Kaness State University, and "found the language study really exciting,"

OBITUARY

OBITUARY

News is to hand of the death that occurred last Saturday, the lath lost, at Singapore of Anna Gnanameiar, wife of the lee Mr. B. O., Arunasaiam. The deceased was a daughter of the late Mr. and Mrs. E. N. Welch, of Uduvil and hard her education at the Uduvil Gris' College, After her marriage her life was apent in Maisya. She leaves Dehind one daughter, Mrc. R. J. Thambiah (Angeline) of Singapore; two sons Meser-A. C. Navaratnesingham and A. G. Chelvarajasingham, both of Kuala Lompur, a sister, Mrs. A. N. Rasiah, presently of Dehivela; saveral grand -chidren and a large circle of friends and relatives to mourn her loss. Her three brothers. Mr. S. H. T. Welch and Mr. E. N. Welch, Welch, the Rov. R. G. P. Welch and Mr. E. N. Welch, and her two sistors Mrs. R. D. Gonanadural and Miss Ariam Welch, Fredeceased her.

TO CANADA FOR POST-GRADUATE TRAINING

Dr. Righayam Kuhanyagam, till recently in the saft of the devenment Hospital, Kandy, has saft of the Green Hospital, Kandy, has saft of Canada on a Colombo Pina scholarship. It was awarded by the Canadian Government and sponsored by the Coylon Government, Ha will do a post gradualic course of studies in Proposition of the Course of the

DR. BUNKER IS STILL ILL

AMBASSADOR CORRY ON HOME LEAVE

U. S. COMMUNISTS BACK BOTH SOVIET INVASION, CZECH REFORMS

The apparently contradictory resolution was reportedly passed by a bare mejority vit. The extraordinary season of about 100 party leaders opened in an effort to mend the rupture la the party that was caused by a pro-Soviet statement issued august 22 by General Becretary Gua Hall.

Mr. Hall's statement hid been challenged by Gilbert Green, the part's New York Sate Unettun, who called the Syviet action "a very serious blonder" and "completely unwarranted." Attacking the Boytet occupation, Mr. Green and, "I. for one, associate myself will be children of it that mas Community latert, and Italian Community latert, and Italian Community latert, and Italian Community latert, "

The Soviet action produced the most serious traise in the 12,000 member American Party since 1890 when many members resigned in diggoes, following the Soviet invacion of Hungary.

FLOWERS

ALL OCCASIONS Phone or write:

Lane & Company

P. O. Box 10

NUWARA ELIVA. Grams: "LANES" - Phone: 37

J. D., C. S. I. ANNUAL FESTIVAL

Saturday, 23th Sept., 1968.

VADDUKODDAI

Programme

8-30 a. m. Communion Service

8-30 a, m. Communion Service
Preacher: The Ven. James
Amarasekera
(Archiescor, Kurungala Diocese)
11-00 a, m. Religious Drama
12-30 p. m. Lunch
2-30 p. m. Public Meeting
Speaker: The Ven. James

Amarasekera 4.00 p. m. Social and Volley-ball Match

All members of the Diocese and nds are kindly requested to be

K. S. Jeyasingam,

LAMBETH CONFERENCE GLOSING SERVICE

THE METROPOLITAN OF INDIA'S SERMON

The following is the text of the sermon preached by the Metropolitau of India (the Most Rev. Lukdasa De Mei) at the closing service of the Lambath Conference, held at St. Paul's Cathedral on Sanday morning, August 25th, 1968:—

And the shepherds returned, glorifying and praising God for all the things that they had heard and seen, as it was told unto them."

Another Lambeth Conferences has ended and the Shepberds of God's flocks in the Angliean Communion prepare to return. We have worshipped, studied, discussed and found fellowship with each other. Our Faith has been strengthened, our concept of the Ministry brought up to date and our deep desire for Unity brought closar to implementation. What was told us in the Gospel message has more than vindicated itself, for we are better informed than those simple peasunts who watched their flocks by night on the hills of Bethlehem. To us is known the whole of the life of the lacarnate Lord and the glorious teaching, mighty acts and infinite compassion which brought Him in filial obsdience to the Cross, where victory was won by the shedding of His own blood. We rejoice in His glorious Resurrection, Ascension and the coming of the Holy Spirit by Whose Power, we, members of Christ's Bödy the Church, bear witness to Him in proclaiming the sawing Gospel to the utternost ends of the earth. The Church has taught and made disciples of the Nations and in this work we thank God for all that self-sacrificing missionaries have done in the building up of our own Anglican Church.

We live by Faith and Faith

ounting up of our own Anglican flocks within the Universal Church.

We live by Faith and Faith is the gift of God which completes the work that reason alone can never achieve. As Christians we glorify God who has taken the initiative and revealed thimself to all mankind. The Holy Bible is the record of God's search for us sinful men who spoke in divers times and manners to all men but uniquely through the seading of His only Son, our Lord and Saviour, Jeans Christ who calls us now in this era to proclaim afresh the timeless news of His Love and Forgivaness in terms which modern man can appreciate. We can assure our listeners, here in St. Paul's, that we confidently proclaim the everlasting Gospel as valid for mankind today as ever it was. We have, within the Christian Church, the theologians, philosphers, teachers and experts who are able to proclaim the truth as we have it in Christ Jesus, in an idiom which people can understand it only they would apply their minds to it. There is a vast literature of quite competent Christian books to many languages which must be carefully read, but best of all stands the Holy Bible translated into more than one thousand three hundard and eighty languages and available also in modern Euglish. This Book of Books must be read and studied with useful notes so that the unique inspiration conducted through study and meditation may light our souls with heavenly radiance. From knowledge of God, His Holicess and Rightsousness and Compassion we must go on thankfully to accept His Giffa, soth assirtant and grateria them. Seevaratnam, Seevaratnam, Foundation.Road, Colombo 4

with the company of Heaven together with the great cloud of Witnesses who have passed beyond the veil into the nearer Fresence of our Lord, Faith must not be slow to reason, nor reason to adore,

We Christians who are entrusted and sent forth with the glad tidings of the Gospel have a tremendous Ministry to perform to the world. The Church has been described as the only co-operative society which exists for the benefit of those who are not its members. There must be no selfish enjoyment of a Gospel which tells of the Redemption bought by Christ and given us through this life, death and resurrection, through bresking the power of sin and death and inberating inlimited energies of renewal for the benefit of all mankind. The Church is, by the pattern of her Master, a servant. Aproned with humility we are sent forth to wash the feet of needy humanity regardless of whatever difference there may be in the races, cultures and patterns of society. In this task all Christians have to serve and I would call you all, members of the laity, here in St. Paul's, men and women, to bear witness in your homes and in your daily work to the one Lord who can teach us in joy or sorrow, to go through this life with a degree of fellowship and hope which give us the great blessing of that peace which the world cannot give. We learn the effectiveness of Christ's Gospel by practising it in dealings with God and one another. Let us at such a time as this commit ourselves once again to Him. We must maintain our union with Him by prayer, meditation on the Holy Scriptures and through the Sacraments of the spiritual life which lie open to those who are called to be Saints, We must use the treasures of the spiritual life which lie open to those who are prepared to bare their hearts to the workings of the Goly Spirit, who is God in action. The more grievous the condition of the world, the greater the opportunity to prodaim Jesus Christ who has overcome the world. Be of good cheer, Christian people, my brothers and sisters, for if God has liad upon us great burdens in the urreleuting fight against racism and injustice, ignorance and materialism, poverty and disease, it must be because He has done us the honour of trusting us to serve Him

of callousness or arrogance; the mere dropping of titles is not

FOR SALE

HOUSE and PROPERTY

Udavil - Large House on sixteen Laachams, with two road frontages and within 3 minute walk of Udavil Girls' College

Offers invited. Particulars :

for immediate sale

enough. We can never be content except with a following of the example of our Great High Priest. We sometimes find that there is such a thing as the proud priest, or the lazy priest, or the wordly pleasure loving priest. We must all examine ourselves, Wherever we work man and women must be able to see a man dying to self. Men mist be able to say "Behold now we perceive that this is an Holy Man of God which passeth by us continually." The more we put our trust in our Blessed Lord and His methods, the better we will be able to endure and combat the scorn and derision which some man feel fit to aim at us, There are evil forces at work, mocking at Holy things and seeking to devalue the mysteries by which we have lived for centuries. We must be steadfast. We must be ready with our people to give a reason for the faith which is within us and to commend that faith by the simplicity of our daily lives. There must be the marks of sacrifice in those who stand before the Altar to plead the Holy Sacrifice. And for this reason we must offer ourselves as a living sacrifice, We do not know what stresses and strains lie before us but Christianity has always taken note of suffering and holds the secret of how, through suffering gladity, we are able by God's help to triumph over suffering and to get rich fruit from what might appear barrent. Let us go bravely on in our tasks in the sacred Ministry and I would speak words of encouragement to my brother priests and all those good patient clergy wives and others in their households, who go on quietly with their tasks. We have in our own generation fine examples of devoted fidelity. Let us remember John XXIII (on whom be peace), and be loved Joset de Blank, of whom one cau say "he had the heart of a woman, the zeal of a crusader, and the spirt of a boy". I would repeat the words spoken 17 hundred years ago by St. Cyprian, Bishop of Carthage, before he went out to die in the arena: "The Christian priest preaching the holy gospel and keeping the holy gospel and keeping the holy gospel In this Conference God has granted all those of us who are Bishops, continuing in our own particular corner of the vineyard, the work which has been handed over to us by our Lord's dearest companions, the Apostlea, a remarkable fellowship which has to deepen and extend in the great years that lie before us. We thank all those who in this country have taken us to their hearts and done so much to make this gathering possible. We shall now be able to pray with a better understanding of each other for the great tasks which the Holy Spirit is pressing upon us. There will be understand differences of administration may come about as a result of the work for the Unity of Christ's Church, If it be God's Holy will there will be the inauguration of united churches in India, Pakistan, and Ceylon

and in parts of Africa where the Anglican Church will carry its own contribution and identity into a larger Body of Christians. We bolieve that this is our Lord's will and we are glad in this connection to move forward aspligrims with steadfast intent yet not knowing exactly whither the journey will lead us. There will be anomalies as we seek to overcome the greatest anomaly of all—which is Christian dismity. May I quote words in this connection which were spoken to Azariah of Dornakai many years ago by Frank Weston of Zanzibar who said "If people like you are going into the proposed union, I shall be content to wear dark glasses for thirty years."

And so, finally, we turn to

Notice

(1) All Editorial matter (exclud-ing news) for the English pages) to 1 The Editor. The Morning Star, Vaddukoddai.

(2) All news to the News Editor Vaddukoddaia

(3) All Editorial matter for the Tamil pages to 1 The Tamil Editor, The Morning Star. Parsonage, Alayaddy

(4) All Business correspondence re Advertisements and Subse-criptions and all remittances to 1

The Manager, The Morning Star - A. Kadirgamar, Esq. College Lene, Vaddukoddai.

Please Appress 1

tent to wear dark glasses for thirty years."

And so, finally, we turn to the Lord's Table where we show forth Christ's death until He comes, just as outside we are called upon to proclaim Christ crucified. Let us remember the embracing fove of God of which we are reminded this morning as we sit under Wren's glorious dome. Like the shepherds we draw nigh and underneath the swaddling clothes of bread and wine we shall greet the Incarnate Saviour. We shall offer wholesome bread and merry wine and our lives and labours to those of all mankind around us. In response to our prayers, through the Holy Communion Services the bread will quicken into Living Bread for our reception. We will take the cup wherein the wine hears God and stands obedient unto Blood. We will be caught up in the great act of communion tho a unity not only amongst ourselves and our people but with those who in the heavenly places worship and adore timelessly. We shall be given the strength to go forth to carry what we have learned in these days to those who will hear and also to those who will hear and also to those who will hear and also to those who will not hear but we will be of a good courage for we shall receive by faith with thanksgiving Food for our pilgrimage. With songs of adoration among us we shall go forth marching to the trumpets of a new dawa.

Church Information Office.

Church Information Office.

IN MEMORIAM



IN LOVING MEMORY

of

DR. SAMUEL THAMOTHERAM AIVATHURAI

Called to rest on 25th September, 1967.

" Safe in the Arms of Jesus,"

(Fondly remembered by his wife, children and grand-children.)

KARKAAKKAKKAKAKAKAKKAKKAK 1968 Subscriptions of Rs. 15 due now

THANKARAKAKKAKAKAKKAKAKAKAKAKA

Manager

உதயதாரகை

கிறிஸ்தவ வார இதழ்]

Estd. 1841 UTHAYATHARAKAI

word 128]

20 - 9 - 1968

· இதம் 36

"நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவம் எந்த ஜனத்துக்கும் இழிவாம்"

பாராட்டு இரும்

யாழ்ப்பாணக் கல்லூரி உப அப்பான்கு கடந்த 2 மாசங்க னாக அதன் புகில அதிபராகக் கடமையாற்றப் கிற, அரசரத்தி ணம் (ராஜல்) கதிர்காமர் அவர் கள் B. Sc. Hona. (Madras) M. A. (Sc. Ed.) (கொலம்பியா) யாழ்ப் பாணக் கல்லூரி அதிபராகவும், யாழ்ப்பாணக் கல்லூரி ஆசியரகவும், யாழ்ப்பாணக் கல்லூரி ஆசியர்கள் கெள்கு அவர்கள் B. Sc. (Maths. சின்கம் அவர்கள் B. Sc. (Maths. சின்கம் அவர்கள் B. Sc. (Maths. கின்கம் அவர்கள் B. Sc. (Maths. கடியதாகை முகர்களும் கிய மணம் பேற்றனர். முன்னவைன் குத்தமாகர்களும் பொருளானன் அத்தியட்சாதினப் பொருளானன் என்பதும், பில்க்கையவர் மாழி. அத்தியட்சாதினப் பொருளானன் என்பதும் குறிப்பிடத்தக்களு. என்பதம் குறிப்பிடத் இவர்களுக்குத் தாரல பாராட்டும் வாழ்த்துமுரி

கன்றி செலுத்தும் ஆராத**ன** திரும்தி நேஸ் ககிர்தரத்தினம் ganra Darib

கடத்த பே வெளி க்கி முடை (18-9-08) மால் 5 மணிக்கு பாழ்ப்பாணம் திறில்து ஆலயத் இதை (Christ Church) அதிவண. J. A. R. உயரத்தினம் அவர்களால் J. A. (К. கவர்களை அவர்களால் காலஞ்சென்ற இருமுற் ரூல் கவிர்தரக்கினம் குணரக்கினம் (இரு. ஜே. டபின்பு. குணரக்கினம் எம் அவர்களின் மண்வி பேரில்) கண்றிசேறுக்கும் ஆராதனே கடத் தப் பட்டது. அதி, வண. எவரக் தினம் அவர்கள்கரை கிகழக்கி அம்மையாரின் பக்தி வாழ்க்கை பை மரியான் தெரிக்குகொண்ட யை ப்ரியாள் தெரிக்குகொண் கல்ல பங்குடன் ஒப்பிட்டு அ குணாகலன்களோப் பாராட்டினர்.

களிஷ்ட பல்கலேக் கழகங்களுக்கு 1000 மாணவர்

கால், டெகியின், கோகின் குனியாப்பீட்டி, பலாலி ஆகிய ஐந்த கணிஷ்ட பல்நிலக் கழகம் கனில் 1968 ம் ஆண்டு, க. பொ. க. (உயர் நில்) பரீட்சையில் பெற்ற நிக்கியின்படி 1000 மான வர் சேர்க்கப்படவிருக்கின் மனர். இவர்கள் விவசாயம், கைத்தொ ழில், வர்த்தகம், நீர்வாகம் ஆகிய தறைகளில் இருவருடப் பயிற்சி பெறுவர்கணிப்பிரியில் 4 அல்லத 3 பாடங்களில் சித்திபெற்ற 25 வயதுக்குமேற் ட்டோர் கழகங்க ளில் அனுமதிக்கும் குழுவின் வாளருக்கு செப்டம்பர் 20 க்கு முன் தங்கள் பரீட்சை இலக்கங்களு டன் தெரிவிக்க வேண்டுமெனக்

தேன்வித்திய நிருச்சபை யாழ்ப்பாண அத்தியட்சாதீனம் வருடாந்த வீழா

1968 செப்டம்பர் மாசம் 28 ஆம் நான் சனிக்கிழமை வட்டுக்கோட்டையில்,

gages fra

காக் 8 - 80 பர்சுத்த கற்கருக்க ஆராதக்க (சங்க்தமுறை)

(குறுராகல் ஆர்ச்டிக்கன்)

சபைகளில் சேர்க்கப்பட்ட ஸ்கோத் இர காணிக்கை இவ்வரராதவாவில் முற்றுக்கொள்ளப்ப®ம். 11-00 பக்டிக்குரிய காடகம்

விழிப்பு "

(கவாவி தெற்றைய இன்ஞர் சங்கம்)

தி. ப. 12-80 ஐக்கிய மதியபோசனம் . . . 2 - 80 பஇரங்கள் கூட்டம்

பேச்சாளர் : கனம் ஜேம்ஸ் அமரசேகரா

ம் க-00 தேகீர் விருக்கு ம் 4-80 ஷண்ப் பக்தாட்டம் ஆதின ஊழியர் - அதீட்சதர்

அத்டுபட்சாநின சபையாரும், அன்பரும் தமருது சமுகந்தரும் வேண்டப்படுகின்றனர்

K. S. Chuffish

அன்பு

Hi - y Clab Secretary; (Navaly Y, M. C. A.)

(Navaly Y. M. C. A.)

"கான் மனுஞர் பாழைகள்பும் துதர் பாழைகள்பும் பெறுத்தும் அன்பு எனக்ரோவிட்டால் மான் ஒன்றுமில்ல்" ஆம், பெரும் வருகின்ற அன்பிரும் இறைவினக் குப்பிறுக்கப்பே பேர்தாக வேறுதையும் விருப்பாத விறுபடைத்த வர்கள், அன்பிலே முக்கத்த உறுதி ஒவ் யாத கில்வின் வறிய திறப்பார்கள் நடி பல விக்களில் வினம்றுபவர்கள் எல்லேர் முக்கு பதல்க் காவத்திவயுக்கும் என்று மே அபதலக் காவத்திவயுக்கும் என்று மே படிகளையுக்கில், அன்பிறுக்கு செல்ய முடிகளையுக்கில், அன்பிறுக்கு குல்பம் முடிகளையுக்கில், அன்பிறைக்கு இன்பம்கள் தொலிகளையுக்கில், என்று பாரதிவார் கட்டுகின்றுர், பின்றுகளையுக்கில் காவர்களையுக்கில், வறுக்கும் அன்போல்கள் செல்கும் செரும்கள் என்ற பாரதிவார் கட்டுகின்றுர்.

டமுக்கு அன்று கொட்டுழுரிச என்ற பாற்கார் அட்டுக்குத் மன்ன ஸிட்ஸ் படை கொள்ளக்கட்டது. இத ஒல் அமன் போர் செய்ய வேண்டிய அவின் போர்ப்படையினரும் அற்பார் ஆவன் போர்ப்படையினரும் அற்பார் கூ. ஆகிய அமன் புடிற் ஒடுக்கா ஓ. மன்னம் விராப்படையினரும் அற்பார் கூ. ஆகிய அமன் புடிற் ஒடுக்கா ஓ. மன்னம் விராபும் கடும் கிடை ஒப் படாத், ஆன்பு அமன் ஆட்டுகளை புக்குப் போறுமையில்கு. அறு தன்னப் புகரும் போறுமையில்கு. அறு தன்னப் புகரும் போறுமையில்கு. அறு தன்னப் புகரும் செய்யாது சினம் அடை போது. நீமர் சின்பதுக்கு செய்யாக கிடியில் கூற்றில் சிலக்கையும் நேறியேர்களை அருக்கும் கேர்க்கையும் நேறிக்கும் சக்கத்தையும் குறியில் பிகருக்கும். இதிக்கும் சக்கத்தையும் மிகருக்கும். இதிக்கும் சக்கத்தையும் பிகருக்கும். இதிக்கும் சக்கத்தையும் பிகருக்கும். இதிக்கும் திருக்கும் முற்கு பிக்களின் மனதில் இதுத முற்கு மக்களின் மனதில் இதுத முற்கு மக்களின் மனதில் இதுத முற்கும். அதியும் இருக்கும். மறிக்கட்டுத்தின்றது. இது தனிப்பட்ட வர்களுக்கான ஒன்றில்ல. குரிமன் மண்கரர்களுக்காகத் தேன்றும் இம் முற்குக்காகத் தேன்றும் இருக்கும். முற்குக்கும் அன்றும் இருக்கும்.

அன்பில் சிருஷ்க்கப்பட்டு அன் பில் வளர்ந்தாங்கன மற்றவர்களுடன் அன்பராய் ஜினீக்கக் சொஞ்சமும் பின் வாங்கலாகாது, அன்பன் இயேகவின் காமத்தில் இன்று இன்பமாய் நாம் மகிழ்கோம்,

வரமுயுகியின் நிப்பட்டி னியார்ஸ்வாரம் பிச்சை எப்த்துக் நிள்தவின் ஆன் வி ஆக்குத்து தூரவு காட்டி வைத்திறுக் துள் ஓச் அன்பவி எனைத் செய்தா ஐம் ஆமைச மனிதின் விறமார் அன்பனி வீட்டியிலியுக்குக்கும் புத்துக் மார்ணத் கொண்ணங்கிக்க கணடாரன், உடமேடிய இதை எபித்துச் செக்கும் அன்ம என்ற கேண்டியைத் செக்கும் சென்ற என்ற கேண்டியைத் பூகட்டுக்குக்கு இதை எடுத்துச் செல்றுல் என்ன என்ற கோவ்வியைக் கேட்டுக்குக் குறைக் சாந்த்தும் விட்டான். அடுத்து கறைக் சாந்த்தும் விட்டான். அடுத்து கறைக் சாந்த்தும் விட்டான். அடுத்து கடத்திதன்றை, சகிக்கத்தின் பெரில் பிடிபட்டு திருடன் என்ற பெயலரையும் மாத்கிக்கொண்டான். பெயர் போதிக்கப் பட்ட விண் வைத்தோடு கைகளில் வின்றத டன வந்தான பீச்சைக்காரன். பெற் கார்க்குறும் திருடன் என்ற கார்க்குறும் திருடன் இருடன் என்ற கோர்க்குறும் திருடன் இருடன் என்ற கோர்க்குற்குக்க இந்த அன்பரையும் திருத்துவிட்டியின். அன்றையிட்ட விட டில் கண்ணக்கோளிட்ட இப்பாபானியை மண்கிக்கம்பட்டாக்கின் என்றத் இறிச் கொறுதான கதி என்று ஏன்ற விறைத்துப் பது பெருவில் கார்க்காரன் கருப்பு அது பெருவில் காரிக்கார் கருப்பு அது பிறைக்கு சொர்க்காரன் கருப்பு அதையின் வேற்ற அன்றுக்கு அன்றுக்கு அது பிறைக்கு கொருக்காரன் இறிக்கு அது பிறைக்குக்காரன் இடிய்டும் முகல் புதுபிறன்பரும் களுக்குக்களை மடியிதலை செய்தான், அன்பிறுல் செய்ய முடியாத அன்றுகிக்கும்.

கம் ஒவ்வொருவரிதும் அன்புகிலுத் இதுந்து அன்பே வடிவினராம் அன்பர் கயாய் சாம் வாழ்க் கடவுள் கமமை என்றைக்கும் வழிகடத்துவாராக,

மிருகங்களே இம்சிப்பவர்கள் இலேகளிலிருந்து தண்டிக்கப்படுவர்

மிருகங்கினக் கொடுமைப் படுத்துகோர்மீது பேர்விசார் வழக்குத் தொடர்வர். இலங்கை வாய்பேசாப் பிராணிகள் சேச சங்கத்தார் மிருகங்கினத் கோடு மைப் படுத்துவோரைத் தண்டிக்க வேண்டுமெனப் போலீஸ் மா. அதி காரிபைக் கேட்டதற் பிணங்க போலிஸ் மர அறிகாரி சக்ல போலிஸ் கிடையங்களுக்கும் பிரு கங்கண்ககோகுமைப்படுத்துவோர மீது அழக்குக் கொடருமாது கட்டவே பூறப்பித்துள்ளார்.

பட்டாதாரிகளுக்கு ரூபா 200 சம்பளம்

கல்வீப்பகுதி 300 பட்ட தாரிகள் ஆகிரீயர்களுக பியேவிக்க விருப்பது தெரிக்ததே. இவர்கள் பயித்ரி பெறுங்களை தற்காலி மாகக் கடமை புரிவரி. அக்காலப் பகுதியில் அவர்களுக்கு ரூபா 200 வேதனமாகக் கொடுக்கப்படுமென

விஷயாமறிக்க வட்டாரங்கள் கழை கின்றன். பட்டாதாரிகள் ஆரம்ப சும்பனம் ரூ. 354 என்பது குறிப் பிடத்தக்கது சிங்களப்பகுதி ஆரிரி யர்களுக்கான கேர்மூகப் பரீட்சை கள் முடிவடைந்தவிட்டன.

என்ன வேத 2ன ?



ததர். 40 தக் குறு கொடிற்கு கொடிற்கு 60 இலட்சம் குபா வாழ்ப் பாண்டு கொழும்புக்குப் பறக்கு தாம். கம்ப காட்ட பணம் கண்டிற் பணம் காட்ட மணம் காட்ட கூற்கு அறு தல்தானே. எப்படி எம்மவர் சாதனே?

வப்படி பந்தர்: உதைப் பேசா இங்க; உள்ளங் கொதிக்குது. இருகங்க தூல்கில்யம் கடத்துவோ, உற் பத்திக்கோ, ஏதும் தொழு சாலக்கோ, பயன்படுத்தர்கூடிய பணத்தைப் புகைத்துத் தன்று கிறுர்களே. புகைவிடும் காகரிகப் பழக்கம் காசமாக ஒரு பிரசார இயக்கம் கடத்த வேண்டும். இயக்கம் கடத்த வேண்டும். ஆசுரியர்கள் வழிகாட்டினுல்...?

நம்பினேர் கெடுவதில்லே

பத்தர்: தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலமிது தான், அப்பிடீன்னு தவேண்ட எம். பி. ஒகுவர் காரைநா:ரில் முந்தாகான முழங்கிற்ற கிரு நாமே!

சித்தர்: அதிஸ் குறைச்சலிலில் ! இப்ப ஒற்றுமையாக, இவ்வர மல் வேற்றுமையாகவா தமிழர் இருக்கிருச்சன் ? எக்க மூல் இருக்குறும் 'ஒற்றுகைம்பாக் முடுத்திலும் 'ஒற்றுகைம்பாக் கேவணும் தல்வாகள்' என் கிறுர்கள்? கடப்பது என்ன? இவ்வளவு காலமும் அந்த ஒற்று துவகைக் கண்டிட்டம்! போதும் போதும் ஒற்றுமை, ' கப்பீண்' கெடுவதில்ல் ' — தெய்வம் வழி காட்டும்! சத்தியம் தல்காக

கும்!
பத்தர்: நீர் ஞானம் பேசிறீர்: கூட்டங்களில் ஒற்றமைப் பல் லவி பாடிப்போட்டு, நட்டத் தில் அதைக்கோன்னாமல் 'நான்' என்று நடக்கும் தல்வர்கள் என்ன செய்தி? இதற்கு ஒரு முடிவில்லேயா?

முடிங்கிஸ்யா!

சித்த!: ஏதற்கையா ஒற்றுமை! யார் ஒற்றுமை! யார் ஒற்றுமை! யார்கேட்டு, அவர்கள்கு ஒற்றுமையாக இனிப்பாற இனிப்பாறச் செய்யவேண் மும்! தமிழ்ன வீடிவு!காகத்

- arvarort - arzair

புரதச் சத்து

பிரிட்டனில் வாண்ட்∗ சோவ பிரிட்டனில் வான்ட்- ரோவ கிருல் இயக்கப்படும் இபக்றூ போன்று விருத்தியாக்கப்பட் டுள்ளது. இவ்வியக்கேரம் பல நூற்றுக்கணக்கான மக்களின் சுக கூலதுக்குத் தேவையான புரதுச் சத்தை அளிக்க வல்லது. இப் புரத சத்து இல்கள்மூலம் எடுக் புரத் சத்தி ஆண்ணன் பூரத் சத்தி கப்படுத்தை. இப் புரத்சத்தி எடுக்கும் புதியமுறை லண்டதுக் கருத்தின்னட் தாபண்டனி தின்ன தோதம்ஸட்ட் ஆராய்ச்சி கீபைத் இல் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்பு இய சாதனம் உலங்க் பல பகுதிகளிலுள்ள பிரசைக நூக்குப் புரதச்சத்தப் போதாமை பூதல் சேரிடும் கோய்கண்யும், மரணத்தையும் தடுத்து சிவர்த்தி

முனக்கையும் தித்த சிவர்த்தி பைச்சேர்க்கக் கயரிக்கலம். யூப்போக்கி மூப்பூலிக்கின் Foundations எஸ் குறைக் வருதிதேதின் விழுந்துத்துவாகுக்கால் முழ்புக்கல் இப்புக்கத்

ழுன்பு ஆறுங்கட்சியைத் தயாச் செய்யதாகரக்க சொழுப்பு மாக்கிய அமைதற்குக் கட்சவின் கிள்வங் கன்த்தயர்கள், கட்சிக் தொள்ளக்கைய ஆதாரம் கட்டிய பாராளும் ஒத்தட்சி ஆதாரம் கட்டிய பாராளும் ஒத்தட்சி கூறுப்சினர்கள் தே இல்து மூலது கட

் பேரிய அரசு `` இன்று மர்த்த வெட்டது.
தம்தாக்க கட்டுவம் சேர்க்க வெடியில் சர்க்க அடியில் என்ற பட்டாதனுக்க தடத்தில் வடைக்கர் அமையில் நெர்க்க வெடியில் அரசு கட்டியில் வரசு சர்க்குக்க வட்டும் வரக்கு படியில் அரசு கட்டியில் வரச் கட்கியில் வரச் கட்டியில் வரச் கட்டியில் வரச் கட்டியில் வரச் கட்டியில

்குவசாப்பட்டுகிட்டாம் என மக் க்குறை உருறிருக்கப் போறுதறுக தோக், நமிழர கலன கருதிய அரசாம் சந்துடன் ஒந்துனந்க விருப்புகிறும். அரசாவக்கை விருந்தத் தமிழகுகுப் பாக்கர்கள் திருந்தத் தமிழகுகுப் பாக்கர்கள் திருந்தத் தமிழகுகுப் விருப்பின்கியன் திருந்த கிரைக்கு கையகம் அவர்கள் தெரிதித்துள்ளாகன். கையகம் அவர்கள் தெரிதித்துள்ளாகன்.

கலாநிதி மார்ட்டின் ஹுதர்கிங் பேசுகிருர்

் நென் ஒரு கண்வு கண்டேன். இந்தச் சமுதாயம் ஒரு நான் உயர்படையும். அதன் பாரம்பரிய நில்கதோறவாறு பெருமை தொன்னும். எல்லா மக்களும் சமமாநிவ படைக்கப்பட்டனர் என்ற வாச்சை ஓப்புச்சொன்னும். எனது மக்கள் சால்வரும் அவர்சருடைய வர்ணன் அடிப்படையாகக் சொண்டு கணிக் கப் படுமல், அவர்சஞுடைய உள்ளத்தைக் கொண்டு கணிக்கப் படும் நாள் வேரு விரைவில் தோனதும்.

சுதந்தரத்தை உரமு நாம் செல்லும் பாதையில் நடிக்குத் துன்பந்தான் பரிசாகக் கிடைக்கும். வல்சோல்ஸ்ச் கேட்டு மனம் தெழம்பலாகாது; அடி உதைக்கூப்பேறது மனம் வரு தலாகாது; ஏச்சையும் பேச்சையும் தூற்றுதல்யுல் கேட்டுத் தயரடையலாகாது.

ீங்கள் சேரக்கிச் செல்லும் பாதை இருளடைந்ததுதான். சேரர்வடையாமல் துணிக்கு நடந்து செல்லுங்கள்.

கெட்டவர்கள் கொடிய இட்டங்களேத் தீட்டும்போது கீ நன்மையான இட்டங்கள்த் தீட்டு. கொட்டவர்கள் தூஷண வார்த்தைகள் சொல்லி ஏசும்போது நல்லவர்கள் அரைபு மாரக் கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தமான போக்கைக் தெட்டவர்கள் காடும்போது, கல்லவர்கள் கதிபான — கேர்மை யான — பாதைகளுத் தோக்தேறுத்துக்கொள்ள வேண்டும்.

a gred — a Guda ged &

பு இயசாதன வ்களேப் பிரயோகித்து புரதச்சத்தைப் பெறலாம். இப் புதய சோற்ப கொள்வனமுடைய சாதனம் தற்போது ரோதம்பை டட்டில் பரீட்செக்கப் படுகிறது. இச்சொற்ப கொள்வனமுடைய சாதனம் இன்றும் ஆற மாத காலத்தில் இயல்க ஆரம்பிக்கும்.

இச்சிறிய சாதனம், தற்போது இர்சீண்யத்தில் இயற்பிச்சொண் முருக்கும் பாரிப் கொள்வன முடைய இயர்தோத்திலிருக்கே புடைய இயர்திரத்தலிருவித் உருவாக்கப்படைகு. புரத்சத்து சடுக்கும் முறை மிகச் சாதரணமன் தடிக்கில் அடிக்கில் சாக்கி பசையர்க்கு. புரத்சத்தடைய இதன் சாக்கி பசையர்க்கு, புரத்சத்தடைய இச்சாதி கொடியாக்கப்படும்றது. இவேட்டியாக்கப்படும்றது. இவேட்டியாக்கப்படும்றது. இவைக்கிய குற்றத் திரிக்கிய சத்தைக் கொண்டுள்ளது. கிலக்கட்டையினும் கூடிய சத்த இதுண்டு. இவி கூடிய சத்த இதுண்டு நடிக்கில் சந்த வறுமண மில்லாத் தனுல்மற்ற உணவுப் பதார்த்தல் களுடனும் புரச்சத்த தவரிக்கிய

நீன் விஸ் 2 ஷிலில், ஆனுல இறைச்சி மூலமான இப்புரதச் சத்தின் விஸ் 10 மடங்கு அதில ទង្គីទីតា យ៉ាម៉ា 10 បេចចំនួ អូម៉ីន បោត இក្នុងគ្រប់ បាស់ ឬកុន្ធទំ ទង្គីទី នៅ អូម៉ូស្បា យ៉ាម៉ា អូម៉ីនបាក្សប់, ស្និតានារុប បែប អ៊ូប អូចការ បំពុំបំ ៤៧វិតា ថ្នាន់តា ចំពុំបំផុន 1,200 ស្រើបកទេ ឬកុន្ធ ទង្គិតនូវ បែបគ្រើ បើស ៤ថាថា គួរសាបន់តា ប្រសពិ ជាស្ថិនចំបែបប្រ ឬក្នុងទំនួន 250 សិសាទទេន ស្ត្រាន់ជាក្នុង 250 សិសាទទេន ស្ត្រាន់ជាក្នុង 250 எடுக்கப்படும் புரக்சத்த 250 திரைசாக இருக்கிறது. விலங் கொள்களுக்கூடாக 50 முதல் 150 கிரைவதான் எடுக்கலாம்.

உலகள் வேறு பகுதிகளில் புரத்ச்சத்த உற்பத்த இதிலும் கூடியதாக இருக்கேற்ற உதா ரணமாக ஒரு பரப்பு கிலத்தில், இலங்கையில் 3 000 இலோஸ் புரதாத்தை எடுக்கலாம்.

பிரிட்டிவு கிவாரண சடை கிழக்கு ஆயிரிக்காஷ்லும், பேருவி நாம் இசைனில் புரத் சத்தித்திக் கும் கிஸ்பங்கள் சிறுவத் திட்ட மிட்டுள்ளது.

- 186, Qeija

and distant outper of the control of துக்கனர். கிறஸ்கவ சமயத்திற்கு வீரோதமாகப் பேசக்கோட்ட மிக்க வயது சென்ற பீச்சர் தன்றம் பேசாமலிருந்தார்.

இறுதியில் இங்கர்கரில் பிற்கைக்கு கோக்கி, "இப்போது காங் கண்ற கோக்கி, "இப்போது காங் தாக்கிற்கு அடிக்கன் ஒடித்தன் ஒடித்தனைக்கு கிற்கன் ஒடித்தனைக்கு கிற்கரி என்று வின் கிற்கு அடைய அப்பட்டிராயத் அத்த கோல்லக் குறிற்கு கிற்கு காக்கிற்கு அறு சியிக்கிற காக்கிற இறு மின்றிக்கி கண் கடக்கரிக்கு, "இன்று மின்றிக்க கண் கடக்கரிக்கு, "இன்று மின்றிக்க கண் கைக்காக்கிற்கள் கான் இன் நைக்கு ஒரு பயங்கு சன்க்கண் முன் கிற்கு பயங்கு சன்க்கண் முன் கிற்கு பயங்கு சன்க்கண் முன் கிற்கு பயங்கு சன்கிய முன் கிற்கு பயங்கு அன்கு குறியிக்கிறின், "என்று அன்பு தறுப்புக்க கிறிற்கு இதியியக்கிற்கு இது கிறிக்கு கிற

இங்கர்சால், "அது என்ன ஐயா" என்று கேட்க, பிச்சர் சோல்லத் தொடங்கினர். "கான் சால் வழியே கடக்கு போகையில் ஓர் ஏழை கோண்டி அத்துவி தண்டுன்றிச் சென்று தோண்டி ரூந்தான், அவன் சேறும் சகில்யும் ஹைக்த பாதையிறூட்ட சான் வைக் கடக்க முயன்முன்,

அவன் அவ்வாறு கடந்த பாதி தூரம் சென்றதும் ஒரு பேரிய மூரடன் அவன் மோதச் சென்ற, கூடன்டபிருந்த ஊன்றுகோல்கள் கீழேவிழச் சேவ்து அவணத் கீழைவிழச் சேவ்து அவணத் வழக்கு தத்தனிக்க விட்டுச் சென் குன்," ஏன்குர்.

குன். என்குர்.
இய்கர்சரல், "அவன் என்னு பிருக்க குண்முள்ள முருடதை அன்னு வரை இருக்க கேண்முள்றன. அவ்குத்தவரகள் கூற்ற கடியின்றன. உடங்ன அவ்குத்தவரகள் கூறியின்றன. இதன் பின்னர் அவின்ற கேறியினர். இதன் பின்னர் வியோதியர் தம் ஆக்னத்தை விட்டு எழும்பி, அயின்றடைய மூன் காண்டையரைய் அவருடைய மூன் காண்டையரைய் இங்களிய அவன் கொண்டவராய் ஆவிகளிய அவன் கொண்டவராய் ஆவிகளிய அவன் கொண்டவராய் இங்களிய அவன் கேரண்டவராய் இங்களிய அவன் கேரண்டவராய் பூக்கரையின்றத்தின்றையின் கூறின்றத்தின்றையின் கூறின்றத்தின்றின் கூறின்றத்தின்றையுக் கடக்க இறின்றத்தின் சம் கோண்மைக்குன் கடக்க இறின்றத்தின் சம்கைக்குன் கடக்க இறின்றத்தின் சம்கிக்குன்றன் கடக்க இறின்றத்தின் சம்கிக்கியின்றன் கடக்க இறின்றத்தின் சம்கிக்கியின்றன் கடக்க இறின்றத்தின் சம்கிக்கியின்றன் கடக்கக்கியின்றன் கடக்கியின்றன் கடக்கியின்றன் கடக்கியின்றன் கடக்கியின்றன் கடியின்றன் கடக்கியின்றன் கடக்கியின்றன் கடக்கியின்றன் கடக்கியின்றன் கடக்கியின்றன் கடக்கியின்றன் கடக்கியின்றன் கடியின்றன் க மருக்கத்து. சால்மைக் கடக்க இறின்தவசம மம் ஊன் றுகோல்கள்க் கொடுத்து யம் ஊன்று சொக்கியுக கொடுத்து உதவுகிறது. ஆறுல் உங்களுடைய போதில் கூறுல் உங்களுடைய போதில் கோடி பிடுக்கு எழித்து விடு கொண்டு அவர்கின் ஆதரவற்ற வர்களாக விடுகிறாகன். ஆவரகள் பேராபத்தில் எதேன்று தவிக்க பெரும்கள். எனப்ப இந்தப் பூமி மின்ற கண் ஆனமாவு 16 நிர் ஆதரிய பித்தைவர்படுத்றது. அதுகே சம யம், மார்க்கம், மத்மாகும். அதைக் உங்குறுக்கும் ஈடுபடுத்துவகள். ஒரு மானைக் கட்ட ஒரு நிற்ப அனைத்க் சாம்பலாககுகிறுக் " என்றுர்,

தொண்டு கிழவன் ஆசனத்தில் அமர்ந்தார். சிறிதுநேம் அமைதி கிலவியது. இங்கர்சால் அப் போதான் வல்வவனுக்கு வல்ல பெர்தான் உண்ணது என்ற என்றனர்க்குரர். அவர் ஒன்றம் நணர்க்குரர். அவர் ஒன்றம் பேசவ்லில், கூட்டம் அமைதி யாம்க் கண்க்கது. ''இத்தச் போகல்லி, கட்டம் அமைதி யாய்க் கண்க்கது. 'இந்தர் தி நாவரில் தருவனுக்கு இடந இண்டாக்குதிற்கைப் பார்க்கும் அவனுடைய கழுத்தில் எந்தரக் கல் சட்டப்பட்டு அவன் சமூத் திரத்தல் தன்னுண்டு போவத அவனுக்கு கல்மாயிருக்கும், ''

— gará. 17 : 12.

உலகத்தின் மா பயங்கர ஆயக்து

பல வருடங்களுக்கு முன் கில் பிரித்திரபற்ற புகதிர்கை கிருபுகள் இரட்சணிய சேண்பின் ஸ்தாபகர் உவில்லிய பழக்திடம், "உல கத்தின் படிவதரமான ஆபத்து எது" என்று கேட்டனர். அதற்கு ஸ்தாபகர், "இருச் சபையானது பிட்பின் பிரமான மில்லாத பரவ மண்விப்பைக் கோடுக்கும் ஒரு திற்ஸ்த மூர்க் கத்தையும், கிறிஸ்த மூர்க் கத்தையும், கிறிஸ்த இல்லாத ஒரு விறிஸ்து சபையையும், பரி சத்தாவியின்லாத மாரிக்கத்தையும், தேவண் மறிக்த ராஜதுத்திரங்கள் சுதாய்பலாத பாக்கத்தையும், தேவனே மறக்க ராஜகுக்திரங்கள் யும், சரசமுண்டேன்ற சோல்லா மல் சாண்பிக்கும் மோட்சத்தை யும் — இலைசின் உலகத்தின் மாபயங்கரமான ஆபத்து" என்ற புறில் கைக்கர் பதிலுரைத்தார்.

made surduck

விழாவெடுப்போம் இன்று காட்கணக்கில் பயணம் வேண்டியதில்ல். — அதற்கு இடமோ, தேவை யோ இல்லே. மணிக்கணக் கில் அல்லது நிமிஷக் கணக் கில் பயணம் முடியுங் காலத் திவல்லவாகாம் இருக்கிரேம்! அன்றைய ஆவலும் ஆவியும் இன்றில்லேயோ?

அன்றவல்களின் கட்டுப் பாட்டில் இன்று காம்இல்ல. (ஆண்டவனதிகாரம் என் றும்ம உண்டு) அரசாங்க ஊழியர், சுதக்கரமாய் கீணக் கவோ, தொழவோ, கட்டவோ கமக்கு வாய்ப்புண்டு. ஆனல் விழாச் சிறப்பதில்ல யேன் கிழாச்களே ஏன்?

களுகளே ஏன்?
பயனில்லே யென்ற எண்
ணமோ? வேறு சோல்கள்
அனேக்மோ? கரிசன்க்
குறைவோ? சொந்தக் கார
ணங்களோ? அத்தியட்சா
தீனம் வேறு நாம் வேறு றன்ற கின்வோ? கம் விருப்பப்படி, கடந்தாக வேண்டுமென்ற எண்ணமோ? வேறு நாம் விறு உற்சாகமோ சோபை போ இன்றிக் காணப்பட்டால் காரணம் ஏதோ?

அவற்றை பெல்லாம் ஆராய காமில்கு அத்தியட் சர் வருவர்; போவர். அதி காரம் வகுப்போர் வருவர்; போவர் ஊழியர் வரலாம் போகலாம். ஆதின வேல்ல களில் கரிசண் இருந்தேயாக வேண்டும் காலம் மறலாம்; கு முகில் வேறுபடலாம், கு முகில் வேறுபடலாம்

வேண்டும். கர்வம் மற்காம், குற்றிக்க வேறுபடலாம். மாருக் தேதிய ஆண்டவன் சபை கில்பெறவேண்டும். அதன் சாட்சி மங்காமலிருக்க வேண்டும். அதற்கு விழா உதவவேண்டும், பயன்படுக் தப்பட வேண்டும். விறா

வெடுப்பதும், தொளாய்க் கூடு வதும் ஆண்டவரது மக்கள் ஒருவரைபோருவர் சக்தித்து

உறவு கொண்டாடி மகிழ் வதும் ஆண்டவருக்கு மகிமை

எனவே அத்தியட்சாதின

எனவே அத்தியட்சாதின விறா சிறப்பாயமைய, பெரு விறாவாகக் காணப்பட, ஆண்டவன் காமம் மகிமைப் பட, சபையார் திரளாய்க் கூடி மகிழ் கொண்டாடுவது அவசிய ம். தத்தமக்குரிய தடைகளே இயன்றளவு மேற் கொண்டு அந்த காண் ஆண் டவன் காளாகக் கொண்டு, அன்வரும் ஒன்றுகூடி இன் புறும் காளாகவும். மறுமதத் தாரும் கம் கிரியைகள்க் கண்டு பிதாவை மகிமைப் படுத்த ஏற்ற காளாகவும் கொண்டாட முயற்சிப் கோண்டாட் முயற்சிப் போமாக.

யான சாட்சியாகுமன்றே?

மேன் அத்தியட்சா தின இருபத்கோராமாண்டு விழா இம்மாசம் 28 ஆம் காள் வட்டுக்கோட்டையில் கடை பேற இருக்கிறது. குருணுகல் அத்தியட்சா தின் ஆர் ச் டீக்கன் அதிவண். ஜேம்ஸ் அமரசேகரா சிறப்புப் பேச் சாளராகக் காண்க் திருவிருக் காராகக் காண்க் திருவிருக் காராகக் காண்க் திருவிருக் காராகக் காண்க் திருவிருக் காராகக்காயிலும், மாஃவப் பகி ரங்கக் கூட்டத்திலும் உரையாற்ற விருக்கின்றனர். சபையரர் யாவரும் கூடி

கடர்க 21 ஆண்டுகளாய் ஆதீனத்தை ட முற்று வர்க்குப் புகழ்ச்சி ஆண்டவருக்குப் புகழ்ச்சி யாகவும் கமது அழைப்புக்குச் சாட்சியாகவும் வருடர் தோறும் வீழாவேடுப்பது சபையார் கடன். இலந்கை மீலும், உவகிலும் சபை கேழ்ச்சிகளில் பங்கு கோண்டு, சபைப் பணிகள் கடத்திவரும் பெருப்புணர் வீசல் அத்தியட்சாதினம் தேற் கொள்வதும் கன்றியர் மிருப்பதும் கன்றே, கடந்த 21 ஆண்டுகளாய்

மீருப்பதும் கன்றே.

நமது தெ. இ. சபையில் முப்பெருவிழ்க்கள் நடப்பது காமற்க்குக் கூடிக்கவு விறா (அம்குக் கூட்டம்), பிள்ளே கன் விறா (அப்படுக் கூட்டம்) ஆதியன் விறா கன் விறா கன்னியோக் கூட்டம்) ஆதியன் விறாக் கொண்டாவும் அன்னியோன்யப் படவும் நம் சபையாருக்கு வாய்ப்பாக அமைக்துள்ளன. கிறில்தவ விறாக்கள் பவ வேண்டும், எச் சிறிய காரி மத்துக்கும் பேரு விற நா வேடுக்கும் நம் நாட்டில் கம் சபையன்றில் மிறையேயும்) விறாக்கள் நடைபெறுவது ஆண்டவன் நாமம் மகிமைப்பட ததுவாகும். அவில் நமக்குள்ள இக்கியம் பெருக்கும். விருவில் நமக்குள்ள இக்கியம் பெருக்கும் உதவும்.

விசுவாச உறுதியாலோ. அதிகாரிகளின் கட்டுப்பாட்டி இவோ ஆன்றெல்லாம் இவ் சுழாக்கள் பெருவிழாக்க ளாய்க் காணப்பட்டதாய்க் கேள்கி குடும்பங் குடுப்ப மார் கட்டக்கு ளாய்க் காணப்பட்டத கேள்வி. குடும்பங் குடும்ப மாய், கூட்டங் கூட்டமாய், வண்டிப் பயணமும், போதி வண்டிப் பயணமும், 2, 3 வண்டிப் பயணமும். போது யுணவு பரிமாறதும். 2, 3 காட்கள் செலவிடுதலும் இருந்தனவேன் தும், அவை யேல்லாம் ஆண்டவருக்குச் சாட்சியான காட்சிகளா யமைந்தன் வென்றும் அக் காலத்தவர் மகிழ்ச்சியோடு கூறக் கேட்டுள்ளோம். விழா வுக்குச் சமுகமளிக்க எத்தின் காள் ஆயத்தங்கள்! அதேவ் லாம் அக்கக்காவம்! அதேவ் லாம் அக்கக்களைய்! லாம் அந்தக்காலம்! அதெல்

அந்து எள்ள?

புலி, புலி ' என்று புலி பும் வந்தவிட்டது. தமிழரசல் தேரிய அரசை விட்டுப் பிரிக்கு தனிக்கட்டுயாவினர். அத ப் பயன்படுத்த வாக்குத் தரட்டு வதல் அரசியற்கட்டின் தல்லார் கள் முண்க்குவிட்டனர். தப்பா சரம் என்றுர் இ. க. கட்டித தூனியர். 'இ. தேசுகட்டு தமி முரசார் விருப்பு கட்டுகளிக்க மறத்தவிட்டோம் என்று தமக்கு வாக்களிக்கக் கேட்புர்கள். அப் படிச் செய்யாது கம் கட்டுக்கு வாக்களியுக்கள்; வென்று தந்த வோக்களியுக்கள்; வென்று தந்த வோக்களியுக்கள்; வென்று கற போம், " என்பாரும் உண்ற, " ஐ. தே. கட்டு கம் செரிக்கை கட்டுக்கு வாக்களியுக்கள் குமா வருவரக்கள். அவரக்கள் விட்டு கம் கட்டுக்கு வாக்களியுக்கள் குமா மாகும் கண்கு. அவரக்கள் விட்டு கம் கட்டுக்கு வாக்களியுக்கள் குமா பாரும் கண்டு. அவரக்கள் செருக்க மெல்லாம் தத்தம் கட்டு பலமும் பேறும் சேரக்கமும் மாத்திரமே யக்கி வேறல்வியக்பது வெள்

முடியாது என்பதை எவரும் ஒப்புக் கொள்வர்.

உரின்றபெறக் கட்டுபலமல்ல, தூல்னமப்பகுவியும்ல்ல ஒற்று னமக்குறில் பெண்டும். இற்ற வரலாறுதந்தபாடம். அக்க ஒற்று மைக்கு "என் சொன்னேன் கேட்டார்களார்?" என்பதோ, என்னேறு சேரும்படி, தமிழர் என்னேறு சேரும்படி, தமிழர் என்னேறு சேரும்படி, தமிழர் என் பேதோ பயன் தராது. இலட்சியக் குரிலழுப்பும் ஒர் ஒற்றுமை இயக்கிம் வேண்டும். மற்றவையெல்லாம் வாக்கையும் தூல்மைப் பதவியையும் கைப்பற் றும் ஆசையன்றி பேறல்ல. உரிமைபெறுக் கட்சிபலமல்ல,

றம் ஆசையன்றி வேறல்ல.
ஐ. கே கட்சி தமிறரசானரப்
பல வீஷயல்களில் தட்டிக்கரித்து
வந்தது உண்மை, தமிற்போழி உப்போகம். பூரணமாகவில்லே, மாவட்டசபை புஸ்வாணமானது, இருமுடுக்கு துறையுகம் தேசிய மயமானது. இத்திணக்கும் பிரத மர் வேறு சகநிகளுக்கு அஞ்சு முறையதாக்கும் என்னவும் ஒரு முறையதாக்கும் என்னவும் ஒரு முறமு தமிறினத்தின் ஒற்றுமைக கு ை அவு மறுபுறும் காரணம். போது மக்களில் வாக்கைக் கைப் பற்றும் சோக்கமும் மாத்திரமே யன்றி நேறல்கியன்பது வேள் விடைமண். ஐ தே. கட்சியின்றி தேதெந்தச் சிக்களக்கட்சி வக் நாலும் தமிழின் ஒத்துறைப் மேதிரச் சிரான ஆட்சி செத்தத் மூடியாது. தமிழரசின் நின்றைக்கின் சிராவம். பண்டுச் சிரான ஆட்சி செத்தத் மடியாது. தமிழரசின் நின்றைக்கின் விருந்தின் விருந்தின் மாவட்ட கூடி மடியாது. தமிழரசின் நின்றைக்கின் மாவட்ட கூடி மடியாது. தமிழரசின் விருந்தின் விருந்த

இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதையும் எடுப்பது நீதியா ?

" உள்ளவனேவனே அவ இம், இந்துக் கொடுக்கப்படும். இல்லை க வணிடத்திலிருந்தை உள்ளதும் எடுக்கப்படும்." என்று கம்புடைய இரட்கள் இபேகதிறில் த உப தேதித்தரி. பரி. மத்தேயு 25:29 பாருங்கள். அவர் சென்னதின் கருத்தை விளங்காமற் சிவர் கேன் குதன்தை விளங்காமற் சிவர் கேன் கேன் கேட்திருர்கள். இது நேத்துரி விகள் கேட்கிறர்கள். இது நீத்பா? இது சரியா இது ஆன்பா ? அவர் கள் கேட்கும்!கேள்விக்குப் ஆகார மாய், அவர்கள் சொல்லும் ஒரு இருஷ்டாக்கம், ஒரு குடும்பக் இல் பத்தப்பிள்ளேகள் இருக்கிருர்

தும், பலர் வீளங்குவதற்குக் கஷ்டப்படும் ஒரு பெரியசத்தியம்.

'உள்ளவன்னவன்': என்ன உள்ளவன்' என்று மாம் கேட்டி ரும். என்ன உள்ளவ!வப்பற்றி மம் இரட்சகர் இந்த வசனத்தில் குறிப்பிட்டார் ?

'இல்லாதவனிடத்திலி நந்து' : ஆவைரத் பானட்டத்தில் நக்தி, என்ன இல்லாதவணிடத்தில் நக்தி, அவனிடத்தில் உள்ளதும் எடிக் கப்படும் என்ற இர்பச உபதே சித்தார்? கம்முடைய இரட்சகர் செய்த உபதேசன்கள் சில விளங்

கள் : அவர்களுக்கு பதிதிரைரம் குறக்கை கொடுக்கப்படுகிறது. மற்றப்பக்கமாய் இன்னெறு குடும் பத்தில் ஒரே ஒரு பின்னே உண்டு. அந்தப் பின்னேயைக் கடவுன் ஏடுக்கிருர், இது இதியா ?

கம்முடைய இரட்சகர் கூறிப உள்முடைய இரட்சகர் கூறிப் உள்மைகளுள் உள்ரொணக்கார னின் உளமை (பரி. இரக்கா 16:1-8) வீனங்குவதற்கு : கடி னமாய்ப் பலருக்கிருப்பதுபோல், அவருடைய பிரசங்கங்களில் சொக்கியவைகளுள், பரி. மத் தேபு 25 : 29 இவ் அவர் சொன்ன

க்ன றிதன் நும் செய் இயுண்டு. இதனுல் பிரகமர் வாக்கு நுதி கண்க காற்றில் பறக்கவிட்டார். ஒன் நன்பின் ஒன்றுகப் பிரகமர் எதிர்ப்புச் சக்கிகளுக்குப் பணிக்கு தமிழரசாரைக் கட்டிக்கழித்து வக்குனர். தமிழின் கலங்களுதே தமிழரசார் போறுக்கிருக்கனர். இன்று இருமன், கோணே சர் ஆலயம் பிரதேசத்தைப் புணிக கரைக்கும் எண்ணம் புக்தபித்த ஒரு வரின் ஆனோசண்ப்படி. கைவிடப்பட்டது. அதைச் சாட் டாக வைத்துத் தமிழரசார் வெளி யேறினர். அறு உடக்குமென்று

டாக வைத்தத் தம்புராசா வேண் பேறினர். அது கடக்குமென்று அவர்கள் காத்திருக்கததான தவறு. அது கடவாமைக்குத் திருமன்த் தமிழிர காரணமென

அன்று அப்பாறை செக்கள எட்டாக வழிவகுத்துக்கொடுத்தனர் அன்றைய தமிழ் மக்திரிகள். அவர்கள் மப்பிக்கெட்டு வேம்பி வெடிக்கின்றனர் இன்று. திரு மட்டைக்கின்றனர் இன்று. திரு மட்டைக்கின் படிகுகொள்ளத் தமி முர்கள் பின் சின்றனர். சிங்கள வர் முன்வந்தனர். இன்று அப் பகுதி சிறந்த காராவிகிட்டது. இன்னுஞ்சிலகாவத்தில் திருமியப் பிரதிகிற்கு சிங்களவராகும் கிண் ஏற்பட இருக்குவராகும் களப் பிரிக்குமாக ஆக்கூடிய ஓரிடத்தைத் தமிழர் விருப்பப்படி செய்ய எச் சிங்களவர் விருப்பப்படி செய்ய எச் சிங்களவர் விருப்பப்படி செய்ய எச் சிங்களவர் விருப்புவர். அன்று அப்பாறை சிங்கள காலங்கடந்த தவறு என்பதைத் தொம**்**வத் தமிழர் உணரவேண்

டும் ஆணைல் கோணேசர் ஆலபம் இந்தக்களின் புனித தலம். புத் தருந்தும் புனிததலமாகதில் தப் பில்ஸ். அணுரத்புரத்தில் பலமத ஆலபங்களிருந்தம் அத புனித நார்க்கப்படத் தடை ஏற்படவில்ஸ். இங்கு என் தடைபென் பதுதான் சிந்திக்கில்ஸ்ஷைய விஷ பறதான சிரசிக்கவண்டிய விஷ் யம். அலுவலகங்கள், காவற்றலி கன் வேறிடங்கட்கு மாற்றப் படு வ நில் கஷ்ட மேற்படுகளைக் சொல்லபடியாத. ஆகுல் இந் தக்களின் புனித்தவருக்கும் எண கும் ஏற்கப்படவில்கு. சில் கள ப் பகுதியாகும்—

அக்களப் பதுதுயாகும். ஆக்கூடிய ஓரிடத்தில் இந்தக் களுக்கோர் இடமா! கூடாது ஏன்ற எண்ணம் வலுக்கது. இன. மத வேறபாடு பாராட் டாத தேரிய அரசெனில் அதை மறுத்திருக்காது. தமிழரசானரக் கோண்டு தம் கருமம் சாதிக்கும் சொண்டு தம் கருமம் சாதிக்கும் அசசாக இருப்பதால் மறுக்கலாம்; மறுத்துவீட்டது. எது டேக்க வேண்டுமா அது உடர்தும் வீட்டது. அரசியல் வானிச் பல மாற்றங்கள் வீகும் இருக்கேற்றன. தனிச் சிக்கள் வகுப்புவாதக்கட்டு இதே கட்சியுடன்ணையலாம்; தமிழரை கசுக்கலாம்.

இந்த நீக்கில் தமிழினம் செய்யப்போவிதன்ன? தமிழர

noolaham.org | aavanaham.org

கக் கஷ்டமாய்குப்போலும், அவர வேறு கருணங்களில் உபகேசிக்க வைகளுடன் சேர்த்த, இவைக வேப் பரச்த்தால் இவைகளின் கருத்து வீளங்கும், கக் கன்டமாயிருப்பினும்,

தொரணமாக, சாம் இன்ற வெளிக்கும் விஷபத்தைச் சரிபாய் விளவிக்கொள்ளுவதற்கு, இரட் சகர் எருசிலம் தேவாலபத்தைப் பற்றிப் பரி.மத்தேயு 21: 13 இல் சொல்சிபது உதவியாயிருக்கும், 'என்னுடைய விடு செபலிற எனப்படும் என்று எழுரியிருக் திறது, நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினிர்கள், ''

எருசலேம் பட்டணத்தில் கட்டப்பட்ட பெரிய ஆலயத்தைப் பற்றிப் பழைய ஏற்பாட்டில், பல விபுறக்கள் செர்லைப்பட்டிருப் பத உள்களுக்குக் தெரியும். II சாழுவேல் 5 ஆம், 7 ஆம், 11 ஆம் அத்சாரங்களிலும், 1 இராசரக்களி அதிகாரங்களிலும், 1 இராசாகன் 5, 6, 8 ஆம் அதிகாரங்களி தும், 11 இராசாக்கள் 12 ஆம், 22 ஆம், 24 ஆம், 25 ஆம் அகிகா ரங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல குறிப்புகள் இக்க ஆலபத் நன் மகிமையை ஓர் அளவு கன்றும் விளவ்கப்படுக்கு இன்றன; கூற்றும் விளவ்கப்படுக்கு இன்றன; தன் மகிடையை ஓர் அளவு நன்றுய் வீனங்கப்படுத்து 3வ்றன. கட்டிடக்களுக்குப் படங்கள் எழு தம் ஒருவர் (Architect) இக்கக் குறிப்புகவே அடிப்படையாய் வைத்த வரைக்க் எருசிலம் தேவாலயத்தின் ஒரு படம் என் னிடம் இருக்கிறது. அக்க ஆலயம் அக்று பட்டணத்திலுள்ள காலு மகமதுவின் கல்லைறபிலுள்ள மாடத்திமை தக்கிய பன்கிவாசல், அல்லத வண்டன் பட்டணத்தில் இருக்கும் பரி. பவுவின் ஆலயம் போர்க் அகிதீக்சத்தவர்கள் அதிக் பெருமைப்போட்ட மேன்மை பாராட்டிய ஆலயமா மிருக்கு பூதரின் மேன்மையும், பெருமையு மாய் இருக்கது. எருசுவேம் பட் டணத்தில் கட்டப்பட்டிருந்தஅவர் களுடைய தேவாவபம், பலன்தீறை வக்கு வெளியே எங்கே பூதர் சீவித்தாலும், வருஷத்துக்கொரு முறையாவிலும், அவர்களுடைய தேவாலயத்தில் பெருக்குகாரை முறையாவிலும், அவர்களுடைய தேவாலயத்தில் பெருக்குகாரை முறையாவிலும், அவர்களுடைய தேவாலயத்தில் பெரிகாவாவை வணங்கும்படி அவர்கள் போவார் கள். னங்கும்படி அவர்கள் போவார்

கள்.
ஆணல் இப்பக பலஸ்தீனையிற் சிவீத்த காவத்தில் பெருடையாய் இருக்க இந்த ஆலையம் எப்படி அருவருக்கும் " கன்னர் குகை" பாக மாநிற்ற ? பரி. மத்பீதபு 21:19 பாருங்கள். ஒரு கண்ணி மேல் ஒரு கல்லு இல்லாத எப் படித் தரைமட்ட மாக்கப்பட்ட து? இரட்சுகர் மத். 20:20 இல் சொல்லியதை விசித்துச்சிசான்னுல் மூன்று வசனங்களில் தெருட்டிக் மூன்ற வசனங்களில் இரட்டிச் வசால்லலாம் :

1) கடவுள் முறுஷைக்கர் செய் பும் நன்மைகளுக்கக்க உண்மை யும் நன்றியுள்ளவன் எவல்ற, அவனுக்கு இன்னும் கூட நன்மைகள் கோடுக்கப்படும்; உண்மையான நன்றி இல்லாந்கள் என்றே அவனி டத்திலிருந்து உள்ளதும்புறிக்கப்படும்.

மனுடின் டேவுளுக்கு என்றி செனுக்கிவண்டியத் கடவுளுக் காக அல்ல 6 என்றியாயிராவிடிவ அவருக்கு அதனுல் ஒன்றும் குறையாது. மனுஷன் என்றியாதி நுப்பது அவனுக்கும் அவனுடைய வாழ்வுக்கும் மிகவும் அவசியம்.

தாவிது இராசா, "என் ஆக்கம் தாவிது இராசா, "என் ஆக்க மாயே எர்த்தரை என்தாகழிர், அவர் செய்த சகவ உபகாரம் கோயும் மறவாதே" என்றுர். (சகிதம் 103:2) தானிப்பல் "என் பிதாக்களின் தேவின்... உப்மைத்து இத்துப் புகழுமிற்றன்" என்றுர். (தானிப்பலின் ஆகமம் 2:23) எவ்பதில் அடிமைகளா பிருந்து அடி, உதை வரம்றி இந்த மிகமில் தமிழினம் அவர் செய்க சகல உப்காரங் செய்யப்போவிதன்ன! தமிழா கண்பும் மறவரித்" என்றுர். தனித்தமிழ் காடு கோரவரமா! (சக்கீதம் 103:2) தானிப்பல் தனித்தமிழ் காடு கோரவரமா! "என் பிதாக்களின் தேவின்... தமிழ்காவிழ்சை ஆகர்க்கவரமா! உப்மைத்துகிக்குப் புகழுவிறன்" எதுவும் கமிழறுக்கு விழுவு என்றுர். (கானிப்பலின் ஆகமம் மனப்பட்ட முயற்றில் ஒத் மிருந்து அடி, உதை வரங்ப தனழப்புக் கோடுத்த காடு பிருந்து அடி, உதை வரங்ப முறு உரிமையுடன் ஒத்த தேகிறு பாறும் தேறும் ஒற்றன் மாழும் தொடுத்த காடு பிருந்து கடின் தறின் மாழும் தரிகரிக்கும் திருந்து கடில் ஒற்றன் ஆகுல் உரிமையுடன் இத்த தேகத்தைபும், சயாதினத்தையும் மாழும் தரி அரசு சிறுவத் துகிகையும் குறின் குறின் மாழும் தரி அரசு சிறுவத் திருக்கும் தறின் குறின் மாழும் தரி அரசு சிறுவத் திருக்கும் குறின் குறின் மாழும் தரி அரசு சிறுவத் குறின் கூடில் குறின் குறின் மாழும் தரி அரசு சிறுவத் குறின் கூடிய கன்மை

பிள்ளே உள்ளம் Auranh

"மறுமையில் பெரியவன் யார்?" வெகுமுடியையும் காடிக் தாழ்மை என்பது சீடரின் கேளவி. "பின் காயைப்போலத் தன்காத் காழ்க் துதிறவனே மறுமையில் பெரிய வுலவான் "என்பது ஆண்டவர் அளிக்க விடை. பின்காயைப் அளிக்க விடை. பின்காயைப் போலாக ஒருவன் திசை கிரும்ப போலாக ஒருவன் திசை கிரும்ப இவக்கையானது. தாகுக வரும் தன்கோக வரு அது திகைப்ப இவக்கையானது. தாகுக வரு இவக்கையானது. தாகுக வரு இவக்கையானது. தாகுக வரு இவக்கையானது. தாகுக வரு இவக்கையானது. தாகுக வரு

மதி.

சீடர் இவ்வாறு கேட்டதால் அவர்களுக்குக் கடவுள் அரசைப் பற்றிய தெனிவான வினக்கம் இல்லியன்பது புலனிறது. மனிதன் தான செல்லும் இரைவின்றுக்கு — சுப ஆரை, சார்க்க அறகாரம், சுபபேறுமை, கபத்தி குட்பிடமாட்டால் கபத்தைக்கோர்க்கு அதிகாரன் கடவுள் அரசுக் மறக்கொழித்து, அதிகாரன் கெல்லைக்கோழித்து, அதிகாரன் செல்லத்து சென்வினிறப்ற பவனே கடவுன் அரசுக்குட்பும் வான், சுயம் முக்கியமாகும்போது கடவுள் ஆட்சிக்கு எதிர்ப்புற மாம்ச் செல்ல சேரும். ஆகவே அவன் இசை திரும்ப் வேண்டும், பின் திரும்பிவண்டும், பின் திரும்பின் கடவுள் குட்பிக்கு விரிப்புற மாம்ச் செல்ல சேரும். ஆகவே அவன் இசை திரும்ப் வேண்டும், பின் திரும்பின் கடியின் கடகும்பி வேண்டும், பின் திரும்பின் கடியிக்க கிரும்பி வேண்டும்,

உலகைப் பார்த்து அநிசமிக்க பிறச் குற்றங்கள் மன்னித்து மறச்க, கற்றவைகள் மறவர திருக்க, அறிபாது ஆக்க குழச் கை பழம் அனருந்றது. அதனி டம் மூன்று நிறந்த குணங்கள் குரம் தெனிவாய்க் காணவரம்.

(1) முக்கியமாக அதனிடம் தாற்பை கடர்பிடுகிறது. அது ஒரு போதும் மற்றவர் முன்வர் விரும்பு பாது. பின்னுக்கு மறைய விரும்பு கிறது. தன்னேக் காட்டிக்கொள்ள வலை, தன்ன மரைக்க முயது கிறது. போட்டி உலகில் நுறை யும்போதே முதலிடத்தையும்

பை இழக்கிறது.
(3) பின்ன மற்றவரில் தங்கி விருக்கும் (சார்க்கிருக்கும்) இயக் புடைய அதற்கு இயந்தையானது. தாகுக வாழ், தனக்காக வாழ் அத தின்பிய மரிப்போரில் அத தங்கி வாழு மற்றது. ஒருவன் கடவுளில் தான்கிருப்பதை உணரும்போது அவனுக்கு வாழ் மற்றது. இருவன் கடவுளில் தான்கிருப்பதை உணரும்போது அவனுக்கு வாழ்வில் புதுத் தென்பும் அமைஇபும் உண்டா

ாது. தென்பும் அமைப்பும் உண்டா
னச் கிற்றன.
எத் (3) பின்ன மப்பும் இயல்
த்தி புடையது. தனது தேவைகள்
த்தி புடையது. தனது தேவைகள்
தன் புடையது. தனது தேவைகள்
என். என். பெற்றனர் மட்டித்தத்
பெற்றனர் மட்டித்தத்
பெற்றனர் மட்டித்தத்
பெற்றனர் மட்டத்தத்
பெற்றனர் மட்டத்தத்
படி தன் கடையரம்க அறிபாது;
முற தன் கிற டேத்த அறிபாது;
புற தன் கிற டேத்த அறிபாது;
புற தன் கிற டேத்த அறிபாது;
புற தன் கிற டேத்க குறிபாது;
புற குற்றன் டியைகள் மாபும் கடைக்
பெற்றனர் மடித்தத்
பேடித் தேவைகள் மாபும் கடைக்
பெற்றனர் சென்றன கம்பிக்கையின்
வாழுவரம் என்ற கம்பிக்கையின்
வாழுவரம் என்ற கம்பிக்கையின்
வரமுவறது. சென்றைப் பற்றியும்
வரமுவறது. சென்றைப் பற்றியும்
வரமுவறது. சென்றைப் பற்றியும்
வரமுவறது. சென்றைப் பற்றியும்
கடியத்து சென்னமில் தன்னைப்
வரமுவறது. சென்றைப் பற்றியும்
கடியத்தை பேர்க்கிறிக்கையின்
கடியின்கது. இத்த கம்பிக்கையின்
கடியின்கும் கடியின்கள் சடியின்கள்
கடியின்கும் கடியின்கள் சடியின்கள்
கடியின்கள் சடியின்கள் சடியின்கள் சடியின்கள்
கடியின்கள் சடியின்கள் சடியின்கள்

கூட்டணியினரின் குழப்பட்ட

செக்கொண்ணைக்கியாவீல் பெரும் கன் வக்கு சேர்க்கன. பிதுளவிய செக்காணவைகளைகளைபடும் புமல் அடித்த ஒப்தே வீட்டது. ஆறுல் அங்த உதயமாகிய புமல் இவங்கையில் பெரும் குழப்பங் கிள் ஏற்ப டுத்தி வீட்ட து. கணா ஏறப் பூத்த வட்டத் இவற்கை ஆர்சியல் அரங்கில் குறிப்பாகக் கட்டடுகியினர் மத் தியில் செத்தோன்லவக்கிய சம்ப வங்கள் பெரும் சேதங்கள் உண்டு பண்ணி வீட்டன என்றுதான் குறிப்பிட வேண்டும்.

கிழக்கு ஐரோப்பாவில் ஏற் பட்ட கெருக்கடியை ஏரிக்கரைப் பத்திரிகைகன் மிகச் சாதுரிய மாகத் தமதுகோ க்கத்தை கிறை

கேற்றுவ தற்கு உப போ இத்துக் சொண்டன. "வேறும் வாபை மேல்பவனுக்குச் சிறித அவல்" இடைக்கதுடோல மார்க்குப்பாதி களேச் சுக்மாவே திட்டும் அப் பத்திரிகைகளுக்குச் செக்சம்பவங்

கள் பெற்றுர்கள். ஆனுல் இரும்பக் கடவுன் மறக்தார்கள். சங்சே ஷங்களில், யூதர் எவ்வளவு என்றி மற்ற சனங்களாம் மாறிஞர்கள் என்று காட்டும் பல சம்பவங்கள்

கம்முடைய கைகளின்

கம்முடைய கைகளின் பொருத்துகள், கதவிலுள்ள பிண்ச்சல்கள்போல், பாவீக்கும் படி வைக்கப்பட்டன. கைக்கோ டீட்ட, மடக்க அவை உதவு இனறன. புரபோகிக்காவிட்டால், பொருத்துகள் டேடவும் மடிக்க வும் இருக்கும் தன்மைகள் இழக்கும் தன்மைகள் இழக்கும் தன்மைகள் இழக்கும் சன்றமன் ஆம் செபமும்" என்ற விஷபத் தை சாம் கவனித்தபோழுது பவுலின் செபங்களில், கடவுள்கு ஐதிக்குநான்றிகு நுகலுக்கு பெரிய அம் தெடிமும்" என்ற வீஷமக் கூர்க்கள் சமர்களில் கடவுள்ளத் திக்துர்க்கில், கடிப்பட்டது என்ற வீழம் செடிமும் சொழ்கள் அடிக்கப்பட்டது என்ற படித்த கட்டியிற்கும் கடியிற்கும் கட்டியிற்கும் கட்டியிற்கும் கடியிற்கும் கட்டியிற்கும் கடியிற்கும் கடியிற்கும் கடியிற்கும் கட்டியிற்கும் கட்டியிற்கும் கடியிற்கும் கடியிற்கும் கடியிற்கும் கடியிற்கும் கட்டியிற்கும் கடியிற்கும் கட

தாககன்; வேண்டிய என்னவற் தைவதற்கு வேண்டிய என்னவற் தையும் பெற்றனர். கட்டாட்சி மீன்னர வதுவுக்கிழக்கு ஏதர் வது செர்ல்லூள்கள் உங்கண் மீண்பென்ன என்ற ஓபாது கேட்

ல் ஏற் க்கரைப் முடிவு — கட்டணிபினர் சாதுரிப் பத்திரிகைகள் விரித்த வங்க்குள் விழுக்து விட்டனர். அரசியல் கிருபர் — சுக்க தாக்க ட் புகிம், சமச மா இக்கீட் சி. வு. மு.

போதவுடமைக்கட்சியும் ஓன்றுக் கொன்று முரணபட்ட அறிக்கை கீன வெளிபட்டன். பத்திரிகை கன் வேண்டிரிந்பத இதனேத் தான். கூட்டணிபினர் அறிக்கை கின் விடுத்தத ஏன் என்ற கேன்வி எழுநேறு, மக்கள் கேட்டனரா? கட்சியினர் கேட்டனரா? கட்சியினர் கேட்டனரா? இல்லே மரதப் பீரதமர் இந்திரா காந்தியைப் பேரன் இவர்களும் செக் சம்பவன் கின்பிட்டுக் கவின் தெரிவித்து கிட்டு அமைதியாக இருந்திருக் கரைம், ஆணுல் கமத அரசியல் வாதிகள் அவசரப்பட்டு விட்ட னர். autio, Zoni augusi

முரண்பட்ட அறிக்கைகள் இன்று பல உண்டைகள் நாட்டு மக்களுக்கு உணர்த்தி சிற்றின் தன. அவையாவன:

கட்டணிக்கள்டையே உண் மையான ஒற்றமையில்லே, கூட்ட ணிக்குள் பொதவு—மைவாதிகள் இருப்பதன்ச் சமசமாழிகள்

Morning Star

20TH SEPTEMBER, 1968.

INEVITABLE DECISION

Senator M. Tiruchelvam could not have avoided resigning his portfolio of the Minister of Local Government. The circumstances attending the Knoeswaram Temple issue left him no other choice. This we say in spite of the claim made by the Prime Minister that this question came within his purview as Minister of Defence and concerned the security of the State. The sober, dignified and well-reasoned statement made by Mr. Tiruchelvam in the Senate in explanation of his resignation is a convincing reply to the Premier's claim. This statement gives clearly, without any emotional overtones, the history of the issue. The request that the area round the Koneswaram Temple should be declared a sacred one is not by any means new. It has been made for a long time, In the history of Independent Ceylon it was first made in November 1954 by the late Sir Kanthiah Vaithianathan and ever since repeated by several November 1934 by the late Sir Kanthiah Vaithanathan and ever since repeated by several people on several occasions, including even a Sinhalese Mayor of Kurunegala. In 1964 the question was referred by the then Prime Minister, Mrs. Bandarannike, to the Minister of Local Government for 'necessary consideration and action'. Again in April 1965 a similar request was referred by the Prime Minister, Mr. Dadley Senanayake, to the Minister of Local Government for 'necessary action'. And again in May last year a memorandum was presented to the Premier on his visit to Trincomalee making the same request, It stated that "there had been continuous agitation from the public of Trincomalee and the Hindu public in general during the days of the British Raj to declare the entire Fort Frederick a sacred area, They had understood in the discussions with the Minister of State, Mr. J. R. Jayawardene, during his visit to Trincomalee in July 1966, that "the Government had accepted in principle that the area surrounding the Koneswaram Temple should be declared a sacred area." And once sgain Mr. Dudley Senanayake referred the memorandum to the Local Government Minister for 'necessary action.' In these referred this matter to the Minister could not have referred this matter to the Minister could not have referred this matter to the Minister of Local Government, if he had thought that it came within his own purview and that he alone could take a decision on it. So that Mr. Dudley Senanayake now finds fault with Mr. Tiruchelvam for appointing a Committee to report to him on the question.

OBSTACLES AND OPPORTUNITIES IN CHURCH AND HOME LIFE

In Relation to our Christian Discipleship Today

Intended as a Basis for discussion with Questions for consideration

The Revd. Celestine Fernando (continued from last issue)

and its implications

3. Our Primary Citizenship and its implications

Our citizenship is primarily in God's Kingdom i.e. in a realm which is "beyond politics", beyond the politics, economics and behaviour patterns of our time, It is when we are guided by such a citizenship that we can assuredly say that "Thy will be done on earth as it is in heaven". For only those who know God, who will know His will, who will be able to relate that will in contemporary and relevant categories for the land in which they live. We are loyal citizens primarily not of a communal or an ethnic group or class but of God's world in which we have to translate God's righteousness mediated in Christ in accordance with the Gospel message, In truth, every religious group would make a similar claim for its own position—when they hold their loyalty to their religious convictions to be 'higher' than their loyalty to any earthly power.

So then we have to read and understand what the Gospel message is to all mankind and in terms which will be relevant to all mankind. It is in this context that the movement to bring the Churches of the world together is so meaningful for our day and that the theme of the World Council of Churches with met in Uppsala (Sweden) is utterly relevant:

" Behold, I make all things new " (Rev. $21 \div 5$)

(Rev. 21.10)

For it is the power of God that can ultimately renew, And this is why we should seek to know God remembering that, according to the Bible, it is God, not men, however knowledgeable and powerful, who can give us the New City (Rev. 21:1-4). Only He who made the world can renew the world.

So it is up to us to see the meaning of both the story of Creation and the story of the Redemption in the Bible and fit our plans to His norms and open our hearts and minds to His resources. And this we have to do together in the fellowship of all men of goodwill athwart the barriers of nation, class and other social or economic grouping which we have built for ourselves, This is why all international organisations promoting international understanding, including the United Nations Organisation and its related agencies, also are relevant for they all seek to understand and interpret such righteousness in Brotherhood despute the difficulties that beset them. It is also why in this Human Rights There cannot be true Brotherhood without Righteousness. We are one world whether we be in Saigon or Salisbury, Colombo, Feking, Moscow or Montgomery, We are children of One Father and are brothers for whom Christ died. And so, if wer advocate Human Rights in Geneva or New York, these should first be accepted and related to our conduct in politics and social affairs at home, For if little nations ought to have their human rights safeguarded

disagreed with the Working Committee of the F. P. some months ago when it demanded that the F. P. Members of Parliament should withdraw their support of the Government, now feels utterly disillusioned and has advised the present action of the F. P. While we are very sorry that the National Government has had to be weakened with respect to its national character by the withdraws! of the F. P. from it, we do not see what else it could have done in the present situation. Not only its own self-respect but that of the entire Tamil community was at state.

TIRUKONESAR KOVIL

In view of the publicity that the Hindu Temple at Trincomalee, referred to by De Queroz as the Rome of the gentiles of the Orient, receives from time to time. I think the following article from Indio-philus, published by the Government Grazette about 140 years ago, will interest your readers.

ago, will interest your renders.

"Among the various monuments of Hindu antiquity found in Ceylon, and which induced the late excellent and learned Sir William Jones to express an opinion that this Island "was peopled time out of memory by the Hindu race", the temple which stood at Trincomalee is not to be forgotten. It would have remained to the present day as a venerable relic, had not the misguided religious zeal of the Portuguese, razed it to the ground in 1622 to supply materials for one of their fortifications.

"Some time ago, through

fortifications.

"Some time ago, through the kindness of a friend of mine, I was obligingly put in possession of a small manuscript poem composed in Tamil by Kavi Raja Varothayen (a celebrated bard among the ancient inhabitants of Ceylon) which though enveloped in a cloud of fable, gives an account of the origin and history of this sacred edifice; I was consequently induced to translate it, and have now the pleasure of laying the same before the public for their information,

"A King named Manu Niti

information,

"A King named Manu Niti Kanda Solan who ruled over the Country of Solamandalam learning from the Kailasa Purantam the Wonders of Tirukonant the Wonders of Tirukonathamalai and the magnificent state of its inhabitants, came over to the place; his son Kulak' otu Maharajah who followed him thither afterwards raised the Temple, the spire, the pavilion, and the sacred cristern, in the year 512 of Kaly Yug on Monday the 10th day of the month of Vaikasi.

After having built the Temple, the king finding that much difficulty was experienced in obtaining rice and other things from Solamandalam for the daily use of the Temple, he meditated on means to obviate it, and accordingly caused (to the extent of 2800 Amonsms) to be converted to the cultivation of paddy, and a tank to be converted in the vicinity for the irrigation of

of our own communal power-conflicts. Small nations or small minorities ought not to be trampled on just as they, when they get the power ought not to misuse it primarily for their own survival. For, if might is not right in New York and Moscow, might cannot be right in Peking and Colombo. At every opportunity, Christian people ought to remember and support these truths if we take the message of Abundant Life and of Peace and Goodwill seriously.

We must also try to understand the full implications of doing this in our national situation. With our ancient heritage sulfied by a Colonial hangoverto both of which our leaders tend to refer, considering the former with nostalgia and the latter as the cause for all ills—we have a responsibility to consider the complex nature of the factors which influence national life today and in the light of these factors what theory and system of government are best suited for us: how we ought to change the Power-structure (as social ambulance work is not enough in order to achieve it) and what we are doing ourselves for such radical change. Christians have often tended to leave such questions "to the politicians". But it is every citizen's duty to ask these questions. We ought not to ignore or overlook these issues as if they were not of personal relevance to us. For even if we are not now interested in us and their politics are therefore relevant to us—for good or for ill. If we do not join with all men of good-will in being critically concerned with these issues, then soon men of ill—will or good men who may too easily be corrupted by power will take over, and the spirit of violence will surely overtake us all, and, destroy the country we fill take over, and the spirit of violence will surely overtake us all, and, destroy the country we fill take over, and the spirit of violence will surely overtake us all, and, destroy the country were the contraction of the country were surely and contracted in us and the spirit of violence will surely overtake us all, and, destroy the country were surely and contracted in us and the spirit of violence will surely overtake us all, and, destroy the country were surely and the spirit of violence will surely overtake us all, and, destroy the country were surely and the spirit of violence will surely overtake us all, and, destroy the country were surely and the spirit of violence will surely overtake us all, and, destroy the country were surely and the spirit of violence will surely over

the said lands, both of which he consecrated to Koneser Swami. He afterwards proceeded to the village of Marskoor, on the North, on the 24th day of Panguni in the year 515 and brought from thence in a vessel to Tirukonathamshi seven families of the Velala caste whom he settled there, assigning to them the Tomple and the lands appertaining to the same, as a hereditary possession. To these seven families, were entrusted the care of the Temple treasury, the regulation of the income and expenditure, the celebration of the festivals, and the presentation of silk vestments to the kings, As more people were required for the service of the Temple, the king went to the village of Karakadoe and by compulsatory means, brought from thence on the 10th day of Valkasi (of the year aforesaid) twenty more families, whom he likewise settled at the place, and appointed for the robing of the Lingam (Phallao) and to the offering flowers at his shrine, to sweeping and illuminating the Temple daily cleaning the sacrificial implements—performing libations of water—busking the paddy, and smearing the Temple daily cleaning the Temple daily cleaning the Remple daily clea

of them dignified with the title of 'Panda - rattar'.

"As the first seven families who were settled there were brought willingly from their country they received the common name of Tansattar in contra-distinction to the twenty families who settled after them, who were called Varippattar because they were impressed, one out of every ten men in their country".

"The king contemplating that there were none to judge these Tansattar and Varippattar in the event of any dissension among them, determined to appoint a chief over them; he accordingly proceeded to Madurai and brought from thence a nobleman of the name of Taninna Papalea, whom he invested with the title of Wanniya, and ordained him Governor of Trukonathamalai, authorizing him to punish offences by fine, imprisonment inchains, or by death, according to their extent, or magnitude, strictly enjoining him to keep his institutions inviolate, and to conduct the affairs of the Temple and ceremonies thereof, without emmission".

Temple and ceremonies thereof, without ommission".

"The king further ordered that the citizens of Kattacolam should render their services to the Temple; that the citizens of Nilaveli should preside over the celebration of the festivals, and supply the Temple with six Amonams of paddy, also pay the tithes, taxes, and customs of their country to the Temple; that the citizens of Cottiyaram should furnish the Temple with betel, plantains, sander wood, curiled milk, clarified butter, 100 Amonams of rice, and the seeds of Amaneka, Funnei, and Ulippe trees. These latter mentioned seeds should be delivered to the citizens of Irativoe, to be made into oil, and then again delivered to the Tottiyen of Kovulimane who after entering the quantity into the accounts of the Temple, should pour it into the reservoir, where the same was to remain for lighting lamps, There were seven reservoirs built at the south side of the Temple for the reception of oil; they were esclosed with walls which were provided with doors, and a person appointed to verviook them, called Adikaree".

person and them, called Adikaree",

"When the above orders had been given the king next proceeded to regulate the affairs of (the interior apartments of) the Temple. He ordered the servants to illuminate it every day with 1000 lamps lighted with butter, and 1100 lamps lighted with oil, to be placed both inside and out; and to sprinkle the ground with rose water impregnated with musk, and sander wood; he further ordered that they should at stated periods make oblations of rice mixed with milk curils; to Supermaniya in 12 silver the standard of the rest of the test and to the rest of the standard proper larges.

wDigitized by Noolahamanioun datas of the rate of the work of the rate of the directed obtains the contract of the rate of the directed obtains the original of the rate of the directed obtains the contract of the rate of the directed obtains

tions of several thousands balls of rice to be made, and a lamp with a thousand camphor wicks to be burnt on particular occasions".

cular occasions".

After detailing the foregoing particulars relative to the foundation of the Temple, and the institution of its ceremonies Kavi Raja Varobayse proceeded to relate the prophocies delivered by the King with reference to its future magnificence, and the revolutions which it would undergo by foreign invasions, but they are so incongruous, and confounded with fable, as its common with Hindu productions, that I have omitted the whole of it, and resume the translation as follows:

"The king of the foreign and the follows:

"The king of the foreign and the follows:

"The king of the foreign and the foreign and the follows:

"The king of the foreign and the foreign and the follows:

"The king of the foreign and the

The king (one day) after having performed ablution in the sacred pool, and his oblations and prayers, wearing around his head a wreath of Ottracha beads, painted his forehead with the holy ashes, wear round the court of the Temple, holding in his hand a nosegay of flowers, and then entered into the sanctam sanctorum. He remained there so long that it raised the suspicions of his courtiers, who proceeding inside to look for him, found that he had become metamorphosed into a lotus flower, at the shrins of the God, upon which they made great lamentations.

"The story of the king's transformation into a flower akin to what is related of the disappearance of Romalus, and like that prines, Kolakotu Maharajah, also became counted among the Gods, and sacrifices were accordingly made to him by the inhabitants of Tirakonathamalai.

the inhabitants of Tirukonatha-malai,

"Many years after this metamorphosis of Kolakota Maharsjah, a certain King called Gaja Bahn Maharsjah mude a pilgrimage to Tirukonathamalai, and on his arrival finding that the Pasupaler who had hitherto ministered in the Temple were dead, and none had succeeded them, he was plunged in grief, and invoked the deity to repair the breach which death had made in the priesthood, While the king was thus engaged in acts of devotion, which death had made in the priesthood, While the king was thus engaged in acts of devotion, he perceived two Brahmin youths floating on the surface of the cean with the Vedus in their hands. As soon as he saw them, greatly delighted, he rose from his seat, advanced towards them, into the sea, and seizing them note by each hand brought them to the shore, calling them at the same time by the epithet of trapshei (or the right and left hand as he had neld them), He conferred on them the priesthood of the Temple, and gave directions to the Wanniya, Tanattar and Varipattar to respect and obey them, and also to render their services to them."

"Gaja Bahu Maharajah afterwards called together the citizens of the country and having charged them to preserve the institutions of Kolakotu Maharajah inviolate, he dignified the Irapahor Brahmins with the title of the Raja Guroso of sovereign pontifis and entrusting to them all the jawels and treasure of the Temple returned to his capital Anaradhapura, where after reigning for a long period he at length entered into the bliss of Siva."

What I have translated above, though not literal, is the substance of the account contained in the manuscript, and I humberly hope that it may be of some use as a clue to persons who

may make further researches into the antiquities of Ceylon.

The above references to the Temple are confirmed by an inscription I came across in the village of Kankuveli in Trinoo-malee district. A reference to this was made in the currey Department Nows Letter No: 4 of January 1949 by its editor Dr. Kr. L. Brohier, Extract from his reference is as follows:

his reference is as follows:

"This monument was found set up in the compound of a Sivan Temple in the village of Kankaveli about 4 miles west of the 62ad miles stone on the road from Trincomalee to Batticaloa. It is of granite, dressed one foot square and about 22 feet above ground level. The inscription, reproduced below, appears on two of its sides. The third bears the symbolic trident of the Sivan deity, while the fourth has not been need.

"The inscription registers a grant of one veli of land in the village Kankuveli to the deity Konainatan (the god of Tirik-konai-malai) by a certain vanniar. It ends with the usual malediction, that any person who violates the grant will bring on himself the sin of those who slaughter black cows on the banks of the Granges."

banks of the Gauges."

"The conclusions drawn from the inscription, which was, as a matter of fact, passed over as something of no importance, are, first that the veli, a South Indian surface measure, was in use in Ceylon during the 15th century. The unit of the system was a kuli or about 114 feet square, A hundred kalis representing one Ma, and 20 Mas a Veli. Secondly, that the extent of land under this grant was about 6½ acres. Thirdly, it discloses the derivating of Trinco, malee. It also reminds us that black cows are animals of greater sacredness than those of other colour."

This inscription was seen by Dutch Govarnor Van Sanden in the year 1785, who has made the following interesting obser-vation in his diary of 24-5-1786:

"The wannia of Trinoomalee and the seven bandmen or the Adipanars of the village of Caugoevelly (Kankuveli) have dedicated this field and other advantages to be derived from that village to their God Konynaden, Whosoover intrudes on this gift or takes any of these advantages to himself will graviously sin. This dedication was confirmed in presence of two priests of the Castes Tanam and Warrallepattoem".

Nevill, who published a journal on oriental subjects, called 'Taprobanian,' had also seen this inseription. He has pointed out that the importance of this inseription lies in the fact that it confirms the authenticity of the Trincomalee Kalvettu.

There is another inscription which refers to this Temple and that is the inscription which was found on the Temple buildings by Constantine de Sa, the Portuguese Commander who destroyed the temple. He sent acopy of the inscription (about the year 1627 AD) to the King of Portugal with a letter to the following effect "When I went there to make this Fort, I found engraved on the Pagoda among many other inscriptions one which ran thear: "This Pagoda has been built by... Nevertheless shall the time come that a nation of the Frangis will destroy it and thereafter shall no king of the Island of Ceylon rebuild it."

This was found among the Portuguese manuscripts at the Hague by Mr. E 15, Rehmetric the Government Archivist. The inscription can still be seen at the entrance to Fort Frederick.

Printed and published for the American Ceylon Mission by Mr. Abrabas Saravanamuthu Thambiratnam, residing at Manipay, at the American Ceylon Mission Perss. Uduvil Road, Manipay, on Friday, 20th September 1963;